

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 1784/ 11 - 2012 නොවැම්බර් 14 වැනි දිනට - 2012.11.14

1784/ 11 ஆம் இலக்கம் - 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆந் திகதி புதன் கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

ச.வ.பீ. 51/53 (III).

(437 ஆம் அத்தியாயமான) இறப்பர் மீளநடுகை மானியச் சட்டம்

(437 ஆம் அத்தியாயமான) இறப்பர் மீளநடுகை மானியச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்,
சொழம்பு,
2012, ஓசத்து 15.

மகிந்த சமரசிங்க,
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்.

ஒழுங்குவிதிகள்

1. இவ்வொழுங்குவிதிகள் 2012 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, இறப்பர் புதுநடுகை மானிய ஒழுங்குவிதிகள் (சிறு பெருந்தோட்டங்களை வைத்திருப்போர் முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - இறப்பர் நடுகைக் கருத்திட்டம் - பாரம்பரியமற்ற பிரதேசம்) என எடுத்துக் காட்டப்படலாம்.

2. இறப்பர் கட்டுப்பாட்டாளர், ஒரு தோட்டத்தின் அல்லது சிறுபற்று நிலத்தின் உரிமையாளரொருவராகவுள்ள எவரேனுமானால் அதற்கென எழுத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மேல், அத்தகைய தோட்டத்தில் அல்லது சிறு பற்று நிலத்தில் இறப்பர் செடிகளை புதுநடுகை செய்யும் நோக்கத்துக்காக, சிறு தோட்டங்களை வைத்திருப்போர், முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கு கமத்தொழில் அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தினால் வழங்கப்பட்ட (712 LK இலக்க) கடன் ஒன்றிற்கென கிடைக்கக்கூடிய நிதிகளிலிருந்து அவ்வாளுக்கான மானியமொன்றை, இவ்வொழுங்குவிதிகளுக்கிணங்க அளிக்கலாம்.

3. இரண்டாம் ஒழுங்குவிதியின்கீழ் மானியத்துக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், அந்நோக்கத்துக்காகப் பொருளளவில் இறப்பர் கட்டுப்பாட்டாளரினால் காலத்துக்குக் காலம் வழங்கப்படக்கூடியவாறான அத்தகைய படிவத்தில் அவருக்குச் செய்யப்படுதல் வேண்டும்.

4. (1) 2011 ஆம் ஆண்டு தொடர்பில் அல்லது அதற்குப்பின்னர் வழங்கப்பட்டவொரு புதுநடுகை அனுமதிப்பத்திரமொன்றின்மேல், புறநீங்கலாகத் தனிப்பட்ட சொத்தாண்மையைக் கொண்ட ஒரு தோட்டத்தின் அல்லது சிறுபற்றுநிலத்தின் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பாகத்தில் இறப்பரை புதுநடுகை செய்வதற்காகச் செலுத்தற்பாலான மானியத்தின் தொகையானது, புதுநடுகை செய்யப்படவுள்ள இடப்பரப்பின் ஒவ்வொரு ஹெக்டேயருக்கும் ஒரு இலட்சத்து ஐம்பத்தாயிரம் (1,50,000) ரூபாவாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பின்வரும் முறையில் எடுத்து தவணைப்பணங்களில் செலுத்தப்படுதலும் வேண்டும் :-

(அ) புதுநடுகை செய்யப்படவுள்ள இடப்பரப்பின் ஒவ்வொரு ஹெக்டேயருக்குமான பதினான்காயிரத்து எண்ணூறு (14,800) ரூபா முதலாவது தவணைப்பணம், அனுமதிக்கப்பட்ட இடப்பரப்பில் ஏலவையுள்ள தாவர வகைகளை முற்றாகப் பிடுங்கியெடுத்த பின்னரும் இறப்பர் செடிகளை நடுவதற்காக குழிகளைத் தோண்டிய பின்னரும் செலுத்தப்படுதல் வேண்டும். குழிகளைத் தோண்டுவது பூர்த்திசெய்யப்படுவதற்கு முன் தவணைப்பணமானது செலுத்தப்படலாகாது.

(ஆ) ஒவ்வொரு ஹெக்டேயருக்கும் எழுபத்தையாயிரம் (75,000 ரூபா) இரண்டாவது தவணைப்பணம், நடுகை பூர்த்தியாக்கப்பட்டதன் பின்னர் செலுத்தப்படுதல் வேண்டும். இத்தொகையின் ஐம்பது சதவீதத்தை விஞ்சாத தொகையொன்று நடுகை பூர்த்தி செய்யப்பட்டமை பற்றி அறிவிக்கப்பட்டதன்மேல், தோட்டத்தின் அல்லது சிறுபற்று நிலத்தின் உரிமையாளருக்குப் பகுதி அளவிலான கொடுப்பனவாக இறப்பர் கட்டுப்பாட்டாளரினால் செலுத்தப்படலாம். புதுநடுகையைத் தொடர்ந்து பரிசோதனை நடாத்தப்படும் நேரத்தில், அத்தகைய தவணைப்பணத்தைக் கொடுப்பனவு செய்வதற்கான எல்லாத் தேவைப்பாடுகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் காணப்படின், திருப்திகரமான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட வேலையின் அவ்விடங்கள்க்காக பின்வரும் முறையில் கொடுப்பனவு செய்யப்படுதல் வேண்டும் :-

	ஒரு ஹெக்டேயருக்கு ரூபா சதம்
1. குழிகளைத் தோண்டுவதும், முளைவிட்ட கட்டைகளை நடுவதும்	37,500.00
2. மண் வளம் பேணல் (வடிகால்களை வெட்டுதல் அல்லது மேடைகளின் கல்லணைகளை நிர்மாணித்தல் முதலியன).	22,700.00
3. மேவு பயிர் நடுதல்	3,000.00
4. வேலியடைத்தல்	11,800.00

ஏதேனும் மீதிப்பணத்தின் கொடுப்பனவுகள் செய்யப்பட்டிராத வேலைகளைத் திருப்திகரமாக பூர்த்தி செய்த பின்னரே செலுத்தப்படுதல் வேண்டும். மேலும் அத்தகைய வேலை பூர்த்தி செய்யப்படும் வரை, மீதிப்பணத்தின் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட வேண்டும்.

(இ) ஒவ்வொரு ஹெக்டேயருக்கும் பதினைந்தாயிரம் ரூபாவான (15,000 ரூபா) மூன்றாவது தவணைப்பணம், நடுகை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் ஓராண்டுக்கு முந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும் ;

(ஈ) ஒவ்வொரு ஹெக்டேயருக்கும் பதினையாயிரம் ரூபாவான (15,000 ரூபா) நான்காவது தவணைப்பணம், நடுகை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் இரண்டாண்டுகளுக்கு முந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும் ;

(உ) ஒவ்வொரு ஹெக்டேயருக்கும் பதினையாயிரம் ரூபாவான (15,000 ரூபா) ஐந்தாவது தவணைப்பணம், நடுகை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மூன்றாண்டுகளுக்கு முந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும் ;

(ஊ) ஒவ்வொரு ஹெக்டேயருக்கும் பதினையாயிரத்து இருநூறு ரூபாவான (15,200 ரூபா) ஆறாவது தவணைப்பணம், மீள் நடுகை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் நான்காண்டுகளுக்கு முந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும் ;

(2) எவ்வாறாயினும், இறப்பர் கட்டுப்பாட்டாளர் இவ்வொழுங்குவிதியின் (1) ஆம் பந்தியின் (இ) முதல் (ஊ) வரையிலான உட்பந்திகளில் குறித்துரைக்கப்பட்ட முன்னேற்றங்கள் அதன் கண் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிகளுக்கு முன்னர் அடையப்பட்டுள்ளவென இறப்பர் கட்டுப்பாட்டாளர் திருப்திப்படுவதன்மேல், அவர் தனது தற்றுணிபின்பேரில் இயைபான தவணைப்பணத்தை முந்தியவொரு திகதியில் விடுவிக்கலாம்.

(3) நடுகை பூர்த்தியாக்கப்பட்ட அல்லது அத்தகைய துப்புரவாக்கலில் பால்வெட்டுதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு எந்தவொரு தவணைப்பணமும் செலுத்தப்படலாகாது. இது இவ்வொழுங்குவிதியானது 2011 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பின்னர் வழங்கப்பட்ட நடுகை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மாத்திரமே பிரயோகிக்கப்படும்.

(4) களத்தில் கன்றுகளை நாட்டிய திகதி நடுகை திகதியாகக் கருதப்படுதல் வேண்டும்.

(5) நடுகை செய்யப்படவுள்ள இடப்பரப்பு, பரப்பளவில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாகவுள்ளவிடத்து அல்லது அத்தகைய இடப்பரப்பு ஒரு ஹெக்டேயருக்குக் குறைவாகவுள்ள ஒரு பாகத்தை உள்ளடக்குமிடத்து, செலுத்தப்படற்பாலதான மானியத்தொகையைக் கணிப்பிடுகையில், இடப்பரப்பின் அந்தப்பரப்பளவுக்கு அல்லது பாகத்துக்கு ஏற்புடையற்பாலாகவுள்ளவாறான இவ்வொழுங்குவிதியின் (1) ஆம் பந்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள வீதங்கள் இடப்பரப்பின் பரப்பளவு அல்லது பாகம் ஒரு ஹெக்டேயருக்கு என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ அந்த விகிதாசாரத்தில் ஏற்புடையதாதல் வேண்டும்.

(6) இதனகத்துப் பின்னர் “அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்” எனக் குறிப்பிட்டு செய்யப்படும் ஏதேனும் காணியின் மீது இறப்பரை புதிதாக நடுவதற்கு எந்த உரிமையாளருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றதோ, அவர், அரசு வங்கி அல்லது உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கியொன்றின் கிளையொன்றில் நடைமுறைக் கணக்கொன்றை அல்லது சேமிப்புக் கணக்கொன்றைத் திறந்து பராமரித்தல் வேண்டும். மானியத்துக்கான எல்லாக் கொடுப்பனவுகளும் அத்தகைய கணக்கிற்குச் செலுத்தப்படுதல் வேண்டுமென்பதுடன், ஏதேனும் மானியக் கொடுப்பனவுகள் தொடர்பில் மீள் அறவிடு செய்யப்படவேண்டியிருப்பின் அத்தகைய மீள் அறவிடுதல் அத்தகைய கணக்குகளில் செய்யப்படுதல் வேண்டும்.

- (iii) நடுகை முடிந்த பின்னர் மூன்றாவது, நான்காவது ஆண்டுகளின் முடிவில் ஒரு ஹெக்டேயருக்கு 475 செடிகளாக இருத்தல் வேண்டும் ;
- (iv) 8 ஆம் ஒழுங்குவதியின் (ஆ) என்னும் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட செடி தொடர்பில் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் முடிவில் ஒரு ஹெக்டேயருக்கு 450 செடிகளாகவிருத்தல் வேண்டும் ;
- (ஆ) செடிகள் கீழே குறித்துரைக்கப்பட்ட இடைவெளிகளில் நடப்படுதல் வேண்டும் :-
- (i) RRIC, RRISL மற்றும் ஏனைய உயர் விளைச்சல் தரும் செடித்தொகுதிகள் :

பரப்பளவு	சன்றுகள்
350 செ.மீ. X 550 செ.மீ	ஒரு ஹெக்டேயருக்கு 516 (ஒரு ஏக்கருக்கு 209)
430 செ.மீ. X 450 செ.மீ	ஒரு ஹெக்டேயருக்கு 516 (ஒரு ஏக்கருக்கு 209)

- (ii) (RRIC, RRISL) செடித்தொகுதிகளுடன் மற்றும் ஏனைய உயர் விளைச்சல் செடித்தொகுதிகள்

பரப்பளவு	சன்றுகள்
250 செ.மீ. X 775 செ.மீ	ஒரு ஹெக்டேயருக்கு 516 (ஒரு ஏக்கருக்கு 209)

ஆயின், இறப்பர் கட்டுப்பாட்டாளர், காணியின் அமைப்பைக் கவனத்துடன் கொண்டு, வேறுபடற்பாலனவான நடுகை இடைவெளிகளில் நடுவதற்கு அதிகாரம் அளிக்கலாம். ஆயினும், செடிகளின் எண்ணிக்கையானது, இவ்வொழுங்குவதியின் (ஆ) பந்தியின் மற்றும் (i) என்னும் (ii) என்னும் உட்பந்திகளில் விதிக்கப்பட்டதற்குக் குறைவாகவிருத்தலாகாது.

8. ஏதேனும் இடப்பரப்புத் தொடர்பில் எந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவருக்கு மானியமொன்று அல்லது அதன் ஏதேனும் பாகம் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் ஒவ்வொருவரும், அத்தகைய இடப்பரப்பில் புதுநடுகை செய்யப்பட்ட இறப்பர் கன்றின் ஆகக்குறைந்த சுற்றளவு நிலத்துக்குமேல் 121.92 சென்றி மீற்றர் உயரத்தில் இருக்கக்கூடிய,

- (அ) அத்தகைய இடப்பரப்பு, 254 சென்றி மீற்றர்கள் அல்லது அதற்கு அதிகமான சராசரி வருடாந்த மழை வீழ்ச்சியை உடைய ஒரு மாவட்டத்தில் அமைந்துள்ளவிடத்து 1 ஆம் நிரலிற் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாகவும் அத்துடன்
- (ஆ) அத்தகைய இடப்பரப்பு, 254 சென்றி மீற்றர்களுக்குக் குறைவான சராசரி வருடாந்த மழைவீழ்ச்சியை உடைய ஒரு மாவட்டத்தில் அமைந்து உள்ளவிடத்து, II ஆம் நிரலிற் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாகவும் அத்துடன்

நிரல் I

புது நடுகையின் பின்னர் இரண்டாமாண்டின் முடிவில்	சென்றி மீற்றர்கள்
புது நடுகையின் பின்னர் மூன்றாமாண்டின் முடிவில்	10.16
புது நடுகையின் பின்னர் நான்காமாண்டின் முடிவில்	15.87
புது நடுகையின் பின்னர் ஐந்தாமாண்டின் முடிவில்	25.40
புது நடுகையின் பின்னர் ஆறாமாண்டின் முடிவில்	31.75
புது நடுகையின் பின்னர் ஏழாமாண்டின் முடிவில்	50.80

நிரல் II

புது நடுகையின் பின்னர் இரண்டாமாண்டின் முடிவில்	சென்றி மீற்றர்கள்
புது நடுகையின் பின்னர் மூன்றாமாண்டின் முடிவில்	10.16
புது நடுகையின் பின்னர் நான்காமாண்டின் முடிவில்	13.97
புது நடுகையின் பின்னர் ஐந்தாமாண்டின் முடிவில்	22.86
புது நடுகையின் பின்னர் ஆறாமாண்டின் முடிவில்	27.94
மீள நடுகையின் பின்னர் ஏழாமாண்டின் முடிவில்	50.80

9. ஏதேனும் இடப்பரப்புத் தொடர்பில் முழுமையான மானியத்தை அல்லது அதன் ஏதேனும் பாகத்தை பெறுபவராகவுள்ள அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் எவரும், இறப்பர் செடிகளின் ஆசக்குறைந்தது அறுபது சதவீதமானவையேனும் நிலத்திலிருந்து அளக்கின்றபோது நூற்றிருபத்தொன்று தசம் ஒன்பது இரண்டு (121.92) சென்றி மீற்றர்களைக் கொண்ட உயரத்தில் ஐம்பது தசம் எட்டு சைபர் (50.80) சென்றி மீற்றர்களைக் கொண்ட ஆசக்குறைந்த பருமனை எய்தியுள்ளவரை, ஏதேனும் இறப்பர் செடியிலிருந்து பால்வெட்டுதலாகாதென்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாகக் கூடியவாறான அத்தகைய நடவடிக்கைகளை எடுத்தல் அவரது கடமையாதல் வேண்டும்.

10. எவரேனும் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு இவ்வொழுங்குவிதிகளின் 4 ஆம் ஒழுங்குவிதியின் கீழான மானியமொன்று செலுத்தப்படற்பாலதாக உள்ளவிடத்து அல்லது பகுதியளவில் செலுத்தப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர், இறப்பர் கட்டுப்பாட்டாளர் அறிவித்தல் மூலம் எழுத்தில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலப்பகுதியினுள், இறப்பர் தோட்டத்தை அல்லது சிறு பற்றுநிலத்தை புதுநடுகை செய்வதனைத் திருப்பதிசுரமானவொரு முறையில் நிறைவேற்றும் நோக்கத்துக்காக அவசியமென அவர் கருதுகின்றவராக அவரினால் எழுத்தில் வழங்கப்படும் அத்தகைய பணிப்புக்கு, தேவைப்பாட்டுக்கு அல்லது தடைக்கு இணங்கியொழுங்குதல் வேண்டும்.

11. (அ) எந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவருக்கு மானியமொன்று அல்லது அதன் ஏதேனும் பாகம் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த எவரேனும் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர், 5, 6, 7, 8 அல்லது 9 ஆகிய ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளை மீறியுள்ளாரென, அல்லது;

(ஆ) எந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவருக்கு மானியமொன்று அல்லது அதன் ஏதேனும் பாகம் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த எவரேனும் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவரின்பாலான அசட்டை அல்லது விழிப்புக்கவனத்துடனான முயற்சி இல்லாமையாக காரணமாக, ஓர் இடப்பரப்பில் மீளநடுகை செய்யப்பட்ட இறப்பர் கன்றுகள், இவ்வொழுங்குவிதிகளின் 8 ஆம் ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இசைந்தனவாக இருக்கவில்லையென அல்லது

(இ) எந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவருக்கு மானியமொன்று அல்லது அதன் ஏதேனும் பாகம் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த எவரேனும் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர், இவ்வொழுங்குவிதியின் 10 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் வழங்கப்பட்ட ஏதேனும் பணிப்புக்கு, தேவைப்பாட்டுக்கு, மட்டுப்பாட்டுக்கு மானியம் அல்லது தடைக்கு இணங்கியொழுங்குவதற்குத் தவறியுள்ளாரென,

இறப்பர் கட்டுப்பாட்டாளர் அபிப்பிராயப்படுமிடத்து, இறப்பர் கட்டுப்பாட்டாளர், எழுத்திலான அறிவித்தல் மூலம், ஒன்றில் உடனடியாக அல்லது அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலத்தினுள், ஓர் இடப்பரப்புத் தொடர்பில் அத்தகைய அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவருக்குச் செலுத்தப்பட்டுள்ள மானியத்தொகையை மீளளிக்கும்படி அவரைத் தேவைப்படுத்தலாம் என்பதுடன், இவ்வொழுங்குவிதியின் கீழ் எந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவருக்கு அறிவித்தல் சேர்ப்பிக்கப்படுகின்றதோ அந்த அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் எவரும், அத்தகைய அறிவித்தலுக்கு இணங்கியொழுங்குவதற்குத் தவறுதலுமாகாது.

12. இவ்வொழுங்குவிதியின் கீழ் இறப்பர் கட்டுப்பாட்டாளருக்கு கையளிக்கப்பட்டுள்ள அல்லது சுமத்தப்பட்டுள்ள அல்லது குறித்தொதுக்கப்பட்ட தத்துவங்கள், கடமைகள் அல்லது பணிகள் எவற்றையேனும் இவ்வொழுங்குவிதியின் கீழான கையளிப்புத் தத்துவம் தவிர்ந்து, தனது கைப்பட எழுதியதன்பேரில் இறப்பர் கட்டுப்பாட்டாளர் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் எவரேனும் உத்தியோகத்தரிடம் கையளிக்கலாம்.

13. (அ) 5, 6, 7, 8, 9, 10 அல்லது 11 ஆம் ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளை மீறுகின்ற; அல்லது

(ஆ) ஏதேனும் முக்கியமான விபரத்தில் விண்ணப்பமொன்று வெளிப்படுத்துகையொன்று அல்லது ஏதேனும் கூற்று பொய்யானதென அறிந்து கொண்டு அதனைச் செய்கின்ற அல்லது;

(இ) ஒரு மானியத்துக்கான விண்ணப்பதாரரொருவராக அல்லது பெறுநரொருவராக இருந்து கொண்டு இறப்பர் கட்டுப்பாட்டாளருக்கு ஏதேனும் பொய்யான தகவலைக் கொடுத்துதவுகின்ற;

ஆளொவ்வொருவரும், தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன், நீதிவானொருவரினால் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன்மேல், ஒரு இலட்சம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணமொன்றுக்கு ஓராண்டை விஞ்சாதவொரு காலத்துக்கு மறியற் தண்டனை ஆகிய இருவகையிலொருவகை அல்லது இரண்டுக்கும் ஆளாதலும் வேண்டும்.

14. மானியங்கள், செடிகள், உரம் அல்லது வேறு மானியக்கொடைகள் என்ற வழிவகைமூலம் எவரேனுமானோருக்கு இறப்பர் கட்டுப்பாட்டாளரினால் அத்தகைய திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட ஏதேனும் பணத்தொகையானது மீளச் செலுத்தப்படாதிருக்கும் போதெல்லாம் அத்தகைய தொகையானது, ஒரு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட குற்றப்பணம் ஒன்றென்றாற்போன்று அறிவிப்படுதல் வேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மானியத் தவணைப்பணங்களைப் பெற்றுக்கொண்டுள்ள ஆளொருவர் அத்தகைய மானியத்தை திருப்பிச் செலுத்தத் தவறின் அத்துடன் சிறுபற்று நிலமொன்று அல்லது தோட்டமொன்றை கைவிட்டுச் சென்றுள்ளார் என்று இறப்பர் கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட சான்றிதழொன்று அத்தகைய நிகழ்வின் முதற்றோற்றளவிலான சான்றாகக் கருதப்பட வேண்டும்.

15. காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டவாறாக, 1977, மாச்சு 23 ஆந் திகதிய 258 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 1977 ஆம் ஆண்டின் இறப்பர் மீளநடுகை மானிய ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், முறையே 2008, 2009, 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகள் தொடர்பில் வழங்கப்பட்ட ஏதேனும் புதுநடுகை அனுமதிப்பத்திரங்களின் மீது செலுத்தப்படற்பாலதான மானியத்தின் பின்வரும் தவணைப்பணங்கள், பின்வரும் முறையில் 4 ஆம் ஒழுங்குவிதியிற் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில் செலுத்தப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும் இவ்வொழுங்கு விதிகள் நடைமுறைக்கு வருகின்ற நேரத்தில் அத்தகைய அனுமதிப்பத்திரங்களின் மீது வருமதியாகவுள்ள எல்லாத் தவணைப்பணங்களும் செலுத்தப்பட்டிராவிடின், மட்டுமே அத்தகைய தவணைப்பணங்கள் செலுத்தப்படுதல் வேண்டும்.

புறநீங்கலாகத் தனியார் சொத்தாண்மையின் கீழுள்ள தோட்டங்களும் சிறுபற்று நிலங்களும் -

- 2008 ஆம் ஆண்டு - இவ்வொழுங்குவிதிகளின் 4 (1) (உ) என்னும் ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி ஐந்தாவது தவணைப்பணத்திலிருந்து;
- 2009 ஆம் ஆண்டு - இவ்வொழுங்குவிதிகளின் 4 (1) (ஈ) என்னும் ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி நான்காவது தவணைப்பணத்திலிருந்து;
- 2010 ஆம் ஆண்டு - இவ்வொழுங்குவிதிகளின் 4 (1) (இ) என்னும் ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி மூன்றாவது தவணைப்பணத்திலிருந்து;
- 2011 ஆம் ஆண்டு - இவ்வொழுங்குவிதிகளின் 4 (1) (அ) மற்றும் (ஆ) என்னும் ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி முதலாவது தவணைப்பணத்திலிருந்து.

16. இவ்வொழுங்குவிதிகளில் -

“தோட்டம்” என்பது, பரப்பளவில் 4.04 ஹெக்டேயருக்குக் குறைவாகவிராததும் இறப்பர் கன்றுகளிலிருந்து பால் சேகரிக்கும் நோக்கத்துக்காக அதன்மீது அக்கன்றுகள் வளர்க்கப்படுவதுமான காணி இடப்பரப்பு என்று பொருள்படும்.

“உரிமையாளர்” என்பது, (436 ஆம் அத்தியாயமான) இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்திலுள்ளவாறான அதே பொருளை உடையதாதல் வேண்டும்.

“புதுநடுகை அனுமதிப்பத்திரங்கள்” என்பது, (436 ஆம் அத்தியாயமான) இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஏதேனும் அனுமதிப்பத்திரம் என்று பொருளாகும்.

“சிறுபற்று நிலங்கள்” என்பது, பரப்பளவில் 4.04 ஹெக்டேயர்களுக்குக் குறைவுள்ளதும் இறப்பர் கன்றுகளில் இருந்து பால் சேகரிக்கும் நோக்கத்துக்காக அதன்மீது அக்கன்றுகள் வளர்க்கப்படுவதுமான காணி இடப்பரப்பு ஒன்று என்று பொருளாகும்.

“இறப்பர் கட்டுப்பாட்டாளர்” என்பது, இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்டவராகக் கருதப்பட்ட இறப்பர் கட்டுப்பாட்டாளர் என்று பொருளாகும் என்பதுடன் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர், தலைமையதிபதியையும் உள்ளடக்கும்.